



இலங்கைச் சனநாயக சோசலிசுக் குடியரசின்
பாராஞ்மன்றம்

1993 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க,
மொத்த விற்பனை வரவு வரி
(திருத்தச்) சட்டம்

[1993, ஜூலை மாதம் 16 ஆந் தேதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது]

அரசினர் ஆண்படி அச்சிடப்பட்டது.

1993, ஜூலை மாதம் 16 ஆந் தேதிய இலங்கைச் சனநாயக சோசலிசுக் குடியரசின் வர்த்தமானப் பத்திரிகையின் II ஆம் பகுதிக்குக் குறைநிரப்பியாக வெளியிடப்பட்டது.

இலக்கை அரசாங்க அச்சுத் தினைகளைத்திற் பறிப்பிக்கப்பெற்றது.

கொழும்பு 7, அரசாங்க வெளியிடப் பொலுகாத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

1993 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க, மொத்த விற்பனை வரவு வரி
(திருத்தச்) சட்டம்

[1993, ஜூலை மாதம் 16 ஆம் திகதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது]

ச. வ—ஒ. 5/93

1981 ஆம் ஆண்டின் 69 ஆம் இலக்க, மொத்த விற்பனை வரவு வரிச்
சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டம்.

இலக்கைச் சன்னாயக சோசலிசுக் குடியரசின் பாராளுமன்றத்தால்
பின்வருமாறு சட்டமாக்கப்படுவதோருக்கு :—

1. இச்சட்டம், 1993 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க, மொத்த விற்பனை
வரவு வரி (திருத்தச்) சட்டம் என எடுத்துக்காட்டப்படலாம்.

சருக்கப்
பெயர்.

2. (இதனகத்துப்பின்னர் “முதன்மைச் சட்டவாக்கம்” எனக் குறிப்
ரீடு செய்யப்படும்) 1981 ஆம் ஆண்டின் 69 ஆம் இலக்க, மொத்த விற்பனை
வரவு வரிச் சட்டத்தின் 5 ஆம் பிரிவு, அப்பிரிவின் (1) ஆம் உட்
பிரிவின், (ஈ) என்னும் பந்தியின் (1) ஆம் உட்பந்தியில் உள்ள “பத்து
சதவீத்தால்” என்னும் சொற்களுக்குப் பதிலாக “இருபத்து ஐந்து
சதவீத்தால்” என்னும் சொற்களை இடுவதன் மூலம் இத்தால் திருத்தப்
படுகின்றது.

1981 ஆம்
ஆண்டின்
69 ஆம்
இலக்க,
மொத்த விற்பனை வரவு
வரிச் சட்ட
த்தின்
5 ஆம் பிரிவை
வைத் திருத்த
தல்.

3. முதன்மைச் சட்டவாக்கத்தின் 9 ஆம் பிரிவு, அப்பிரிவின்
(9) ஆம், (10) ஆம், (11) ஆம் உட்பிரிவுகளை நீக்கிவிட்டு, அவற்றிற்குப்
பதிலாகப் பின்வரும் உட்பிரிவுகளை இடுவதன்மூலம் இத்தால் திருத்தப்
படுகின்றது :—

முதன்மைச்
சட்டவாக்கத்
தின் 9 ஆம்
பிரிவைத்
திருத்துதல்.

“(9) ஆளொருவரும், (1) ஆம் உட்பிரிவில் குறித்துரைக்கப்பட்ட காலத்
திற்குள்ளாக, ஏந்த விபரத்திரட்டை அப்பிரிவின்கீழ் கொடுத்துதவும்
படி தேவைப்படுத்தப்படுகின்றாரோ அந்த விபரத்திரட்டைக் கொடுத்
துதவுத் தவறுமிடத்து, அல்லது சரிமடிப்பீட்டாளர் தேவைப்படுத்தக்
கூடியவாருன அத்தகைய விபாங்களைக் கொண்ட விபரத்திரட்ட
டொன்றை அத்தகைய அறிவித்தவில் குறித்துரைக்கப்பட்ட காலத்
திற்குள்ளாகக் கொடுத்துதவும்படி பணிக்கின்றதும் (2) ஆம் உட்பிரிவின் கீழ் வரிமாற்பிட்டாளர் ஒருவரால், அவருக்குக் கொடுக்கப்பட்டது
மான ஸ்ரிவித்தவின் தேவைப்பாடுகளுடன் இணங்கியொழுகத் தவறு
கின்றவிடத்து, ஆனால்கையான தலைமையதிபதியானவர் —

(அ) அத்தகைய ஆள்மீது ஜூபர்குனியிரம் ரூபாவை விஞ்சாதவொரு
தொகையான ஒரு நண்டத்தை விதிக்கலாமென்பதுடன், அத்
தகைய நண்டத்தைக் கிடைத்தமைப்பறி அத்தகைய ஆளுக்கு
எழுத்திலான அறிவித்தலும் கொடுத்தல் வேண்டும் ;

(ஆ) எழுத்திலான அறிவித்தல் மூலம் அத்தகைய ஆளை அத்தகைய
அறிவித்தவில் குறித்துரைக்கப்படக்கூடியவாருன அத்தகைய
காலப்பகுதிகளுள்ளாக—

(1) அத்தகைப் பாட்டத்தைச் செலுத்தும்படியும் ; அத்துடன்

2 1993 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க, மொத்த விற்பனை வருவாய் வரி
(திருத்தச்) சட்டம்

(ii) விடயத்துக்கேற்றுறபோன்று (1) ஆம் உட்பிரிவின்கீழ், கொடுத்துதவும்படி தேவைப்பட்ட விபரத்திட்டு கொடுத்துதவுப்பட்டில்லாதிருப்பின் அவ்விபரத் திட்டதைக் கொடுத்துதவும்படி அல்லது (2) ஆம் உட்பிரிவின்கீழ் அவருக்குக் கொடுக்கப்பட்ட அறிவித்தலின் தேவைப்பாடுகள் இனங்கியொழுகப்பட்டில்லாதிருப்பின் அதன் தேவைப்பாடுகளுடன் இனங்கியொழுகும்படி, தேவைப்படுத்தலாம்.

(10) ஆணையாளர் தலைமையித்தியானவர், (9) ஆம் உட்பிரிவின்கீழ் எவ்வரேனும் ஆஸ்மீது விதிக்கப்பட்ட ஏதேனும் தண்டத்தை, அத்தகைய ஆள், விடயத்துக்கேற்றுறபோன்று, (1) ஆம் உட்பிரிவின்கீழ் எந்த விபரத்திட்டதைக் கொடுத்துதவும்படி அவர் தேவைப்படுத்தப்பட்டாரோ அந்த விபரத்திட்டதைக் கொடுத்துதவுதற்கு தவறியமை அல்லது (2) அம் உட்பிரிவில் அவருக்குக் கொடுக்கப்பட்ட அறிவித்தலின் தேவைப்பாடுகளுடன் இனங்கியொழுகியுள்ளார் எனவும் ஆணையாளர் தலைமையித்தியின் திருப்திக்கு எண்பிப்பாராயின், குறைக்கலாம் அல்லது தேவைப்படுத்தாத விட்டு விடலாம்.

(11) அத்தகைய தண்டமொன்று, (9) ஆம் உட்பிரிவின்கீழ் எவ்வரேனும் ஆஸ்மீது, விடயத்துக்கேற்றுறபோன்று (1) ஆம் உட்பிரிவின்கீழ் விபரத்திட்டெடான்வார்க் கொடுத்துதவுதற்கு தவறியமைக்காக அல்லது (2) ஆம் உட்பிரிவின்கீழ், அவருக்குக் கொடுக்கப்பட்ட அறிவித்தலைவர்கள் தேவைப்பாடுகளுடன் இனங்கியொழுகுவதற்குத் தவறியமைக்காக, விதிக்கப்படுமிடத்து, அத்தகைய ஆள், அந்த விபரத்திட்டு அல்லது அந்த அறிவித்தல் தொடர்பாக, 53 ஆம் பிரிவின் (ஷ) அல்லது (ஆ) என்னும் பந்தியின்கீழான ஏதேனும் தவறுக்கான குற்றவழுக்கிற்கு ஆளாதல்காரது.”.

முதன்மைச்
சட்டவார்க்
கத்தின்
17 ஆம் பிரி
வைத் திருத்த
தல்.

4. முதன்மைச் சட்ட வாக்கத்தின் 17 ஆம் பிரிவு இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது :—

(1) அப்பிரிவின் (3) ஆம் உட்பிரிவை உடனடித்து, பின்வரும் உட்பிரிவை உட்படுத்துவதன் மூலமும் :—

“(3அ) 1993 ஏப்ரிலில் அல்லது அதன் மின்னர் தொடங்கும் ஏதேனும் காலாண்டிக்காக விடத்திரிக்கேற்றுறபோன்று ஏதேனும் வரிமதிப்பீட்டுக்கு அல்லது மேலதிக வரிமதிப்பீட்டுக்கு எதிராக (1) ஆம் உட்பிரிவின்கீழ் மேன்முறையிடோன்றை மூன்றாவத்தின் ஆஸ்மீவொருவரும், (அத்தகைய ஆள் ஏற்கெனவே அவ்வாறு செய்திருந்தாலோமிய) அந்தக்காலாண்டிக்காக அவரால் செய்யப்பட்ட விபரத்திட்டின் அடிப்படையில் அத்தகைய ஆளினால் கொடுப்பதற்பாலதான் மொத்தவிற்பனை”

1993 ஆம் ஆண்டின் 27 ஆம் திலக்க, மொத்த விற்பனை வரவு வரி 3
(சிருத்தச்) சட்டம்

வரித்தொகையை, விடயத்துக்கேற்றாற்போன்று, அத்தகைய வரிமதிப்பீட்டின் அல்லது மேலதிக வரிமதிப்பீட்டின் அறிவித்தல் தேதிவரை அதன்மீது திரண்ட ஏதேனும் தண்டத் துடன் சேர்த்து, ஆணையாளர் தலைமையதிபதிக்குச் செலுத்து தல் வேண்டுமென்பதுடன், அத்தகைய கொடுப்பனவுக்கு என் பிப்பாகப் பற்றுச் சிட்டொன்றையும் மேன்முறையிட்டு மனுவடன் சேர்த்தனப்புதல் வேண்டும்:-

ஆயின், ஆணையாளர் தலைமையதிபதி விடயத்திற்கேற்றாற்போன்று அத்தகைய வரிமதிப்பீட்டு அல்லது மேலதிக வரிமதிப்பீட்டு அறிவித்தல் தேதியில் அல்லது தேதியளவில் மேன்முறையிட்டாளரால் கூறப்பட்ட பாரதாராமான் நிதி நெருக்கடி காரணத்தினால், அத்தகைய வரியையும் அத்தகைய தண்டத்தையும் செலுத்துவதிலிருந்து, மேன்முறையிட்டாளர் தடுக்கப்பட்டாரனத் திருப்தியடைந்ததன்மேல், அத்தகைய வரியையும் கொடுப்பனவுக்கு தேதி வரை அதன்மீது திரண்ட தண்டத்தையும் கொடுப்பதற்காகக் காலதீடிப்பொன்றை வழங்கலாம், அத்துடன் அதற்கிணங்க, அவ்வாறு நீடிக்கப்பட்ட காலத்திற்குள்ளாகக் கொடுத்துதவப்பட்டான் அத்தகைய வரியையும் கொடுப்ப வாழ்த் தேதியில் அதன்மீது திரண்ட தண்டத்தையும் கொடுப்ப எவ்வுச் செய்தமைக்கு என்பிப்பாக இருக்கும் ஒரு பற்றுச்சிட்டு இப்பிரிவின் தேவைப்பாடுகளினது போதிய இணங்கியொழுகலாகக் கருதப்பட வேண்டும்.”.

(2) அப்பிரிவின் (4) ஆம் உட்பிரிவில் உள்ள “இரண்டாம், மூன்றாம் உட்பிரிவுகளின் ஏற்பாடுகளுக்கு” என்னும் சொற்களுக்கும் எண்களுக்கும் பதிலாக, “இரண்டாம், (3) ஆம், (3ஆ) ஆம் உட்பிரிவுகளின் ஏற்பாடுகளுக்கு” என்னும் சொற்களை இடுவதன் மூலமும்.

5. முதன்மைச் சட்டவாக்கத்தின் 48ஆ என்னும் பிரிவு, அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவிலுள்ள, “1991 ஒற்றேபர் 1 ஆம் தேதியன்று அல்லது அதன் பின்னர் தொடங்கும் ஏதேனும் காலாண்டின்போது” என்னும் சொற்களுக்கும் எண்களுக்கும் பதிலாக, “1991 ஆம் ஆண்டு ஒற்றேபர் 1 ஆம் தேதியன்று அல்லது அதற்குப்பின்னர், ஆனால் 1993 சனவரி 1 ஆம் தேதிக்கு முன்னர் தொடங்கும் ஏதேனும் காலாண்டின் போது” என்னும் சொற்களையும் எண்களையும் இடுவதன்மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது.

6. முதன்மைச் சட்டவாக்கத்தின் 48ஆ என்னும் பிரிவை உடனடித்துப் பின்வரும் புதிய உட்பிரிவு இத்தால் உட்புகுத்தப்படுகின்றதென்பதுடன் அது 48ஆ என்னும் பிரிவாகப் பயன்றுதலும் வேண்டும்:-

முதன்மைச்
சட்டவாக்கத்
தின் 48ஆ என்
ஞும் பிரிவைத்
திருத்ததல்.

முதன்மைச்
சட்டவாக்கத்
தில் 48ஆ
என்ஞும்
புதிய பிரிவை
உட்புகுத்ததல்.

4 1993 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்கு, மொத்த விற்பனை வரவு வரி
(திருத்தச்) சட்டம்

"1993 சனவரி 1 ஆம் தேதி யின்று அல்லது அதன் பின்னர் ரான் ஏதேனும் காலாண்டிழ்காக எந்திரத் தொகுதி அல்லது சாத எம் மீது செலுத்தப் பட்ட மொத்த விற்பனை வரவு வரி உற்பத்தி யாளரால் கழிக்கப் படுதல்.

48ஆ. (1) பதிவுபெற்ற எவ்வேறும் உற்பத்தியாளர், (இவர் இப்பிரிவில் இதனகத்துப்பின்னர் "முதலாவதாகக் குறிப்பிடப்பட்ட உற்பத்தியாளர்" எனக் குறிப்பீடு செய்யப்படுவார்) 1993 சனவரி 1 ஆம் தேதியன்று அல்லது அதன்பின்னர் தொடங்கும் ஏதேனும் காலாண்டின்போது ஏதேனும் பொருளை உற்பத்தி செய்யும் அவரது தொழிலில் முதலாவதாகக் குறிப்பிடப்பட்ட உற்பத்தியாளரால் பயன்படுத்தப்பட்ட எந்திரத் தொகுதி அல்லது சாதனம் தொடர்பில்—

(i) மொத்த விற்பனை வரவு வரியை உள்ளடக்கும் ஏதேனும் பண்டதொகையை அக்காலாண்டின் போது செலுத்துகொள்ளப்பட்ட ஏதேனும் கொடுக்கல்வாண்கல் தொடர்பில் வேலெரு பதிவுபெற்ற உற்பத்தியாளருக்கு (இவர் இதனகத்துப் பின்னர் இப்பிரிவில் "இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்ட உற்பத்தியாளர்" எனக் குறிப்பீடு செய்யப்படுவார்) செலுத்தி யுள்ளவிடத்து, அல்லது

(ii) அக்காலாண்டின்போது ஏதேனும் மொத்த விற்பனை வரவு வரியை 12 ஆம் பிரிவின்கீழ் சுங்கப்பணிப்பாளர் தலைமையதிபதிக்குச் செலுத்தியுள்ளவிடத்து,

விடபத்துக்கேற்ப அவ்வாறு உள்ளடக்கப்பட்ட அல்லது அவ்வாறு செலுத்தப்பட்ட மொத்த விற்பனை வரவு வரி 47 ஆம் பிரிவின் அல்லது 48 ஆம் பிரிவின் ஏற்பாடு கள் எப்படியிருப்பிடும், அத்தகைய பொருளின் விற்பனையிலிருந்து எழுவதான் அவரது விற்பனை வரவு தொடர்பில் முதலாவதாகக் குறிப்பிடப்பட்ட உற்பத்தியாளரினால் செலுத்தப்பட்டப்பாலதான் ஏதேனும் மொத்த விற்பனை வரியிலிருந்து, அது அவ்வாறு கழிக்கப்படக்கூடிய அளவுக்கு கழிக்கப்படுதல் வேண்டும் :

ஆயின்—

- (அ) கழிக்கப்படும் தொகை அவ்வாறு உள்ளடக்கப்பட்ட அல்லது அவ்வாறு செலுத்தப்பட்ட மொத்த விற்பனை வரவு வரியின் பன்னிரண்டாண்டுச் சதவீதத்தை விட்சுதல் ஆகாது ;
- (ஆ) கழிவானது, (ச) என்னும் பந்தியின் ஏற்பாடு களுக்கு அமைவாக, அத்தகைய உற்பத்திக்கு அத்தகைய எந்திரத்தொகுதி அல்லது சாத எம் பயன்படுத்த தொடங்கப்பட்ட

காலாண்டை உடனடித்துவரும் காலாண்டுக்கு அத்தகைய மொத்த விற்பனை வரவு தொடர் பில் செலுத்தப்படற்பாலதான் மொத்த விற்பனை வரவு வரியிலிருந்து முதன்முதலிலும் பின்னர் அடுத்துப் பின்வரும் காலாண்டுக்கு அத்தகைய மொத்த விற்பனை வரவு தொடர் பில் செலுத்தப்படற்பாலதான் மொத்த விற்பனை வரவு வரியிலிருந்தும் அவ்வாருகத் தொடர்ந்தும் செய்யப்படுதல் வேண்டும் ;

(இ) அவ்வாறு உள்ளடக்கப்பட்ட அல்லது அவ்வாறு செலுத்தப்பட்ட மொத்த விற்பனை வரவு வரிக் கழிவானது—

(i) அத்தகைய மொத்த விற்பனை வரவு வரி, விலக்கப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் ஏதேனும் தொழிலில் அல்லது 4 ஆம் பிரிவின்கீழ் மொத்த விற்பனை வரவு வரியிலிருந்து மிலக்களிக்கப்பட்ட ஏதேனும் தொழிலில் பயன்படுத்தப்படும் எந்திரத்தொகுதி அல்லது சாதனம் தொடர்பில் ;

(ii) விடயத்திற்கேற்ப அவ்வாறு செலுத்தப்பட்ட அத்தகைய பணத்தொகை தொடர்பில் அல்லது அவ்வாறு செலுத்தப்பட்ட மொத்த விற்பனை வரவு வரி தொடர்பில் 46 (2) ஆம் பிரிவினால் தேவைப்படுத்தப்பட்டவாறு இரண்டாவதாக குறிப்பிடப்பட்ட உற்பத்தி யாளரிடமிருந்து உறுதிச்சிட்டோன்றை அல்லது சுங்கப்பணிப்பாளர் தலைமை யதிபதியிடமிருந்து உறுதிச்சிட்டோன்றைப் பெற்றிருந்தாலேயோழிய,

(iii) அத்தகைய எந்திரத்தொகுதியினை அல்லது சாதனத்தினை அத்தகைய தொழி வில் பயன்படுத்தல் ஏதேனும் காலாண்டில் இல்லாதொழியின் அத்தகைய காலாண்டுக்கு, அத்தகைய மொத்த விற்பனை வரவு வரி தொடர்பில் செலுத்தப்படற்பாலதான் மொத்த விற்பனை வரவு வரியிலிருந்து,

செய்யப்படுதலாகாது.

(ஈ) விடயத்திற்கேற்ப பதிவுபெற்ற உற்பத்தியினர் ஒருவராக அவராது பதிவு செய்யப்படுவதற்கு முன்னர் எவ்ரேனும் ஆளினால் அவ்வாறு உள்ளடக்கப்பட்ட அல்லது அவ்வாறு செலுத்தப்

6 1993 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க, மொத்த விற்பனை வரவு வரி
(திருத்தச்) சட்டம்

பட்ட ஏதேனும் மொத்த விற்பனை வரி, பந்தி (ஆ) என்பதில் எது எவ்வாறிருப்பினும், அவர் மொத்த விற்பனை வரவு வரிக்கு பொறுப்புடையவராக வந்த காலாண்டுக்குச் செலுத்தப்பட்டால்தான் அத்தகைய மொத்த விற்பனை வரவு வரியிலிருந்து முதன்முதலிலும், பின்னர் அடுத்தவரும் காலாண்டுக்குச் செலுத்தப்பட்டால்தான் அத்தகைய மொத்த விற்பனை வரவு வரியிலிருந்து மொத்த விற்பனை வரவு வரியிலிருந்தும், அவ்வாருகத் தொடர்த்தும் கழித்தப்படுதல் வேண்டும்.

(2) ஓராம் உட்பிரிவில் குறிப்பிடு செய்யப்பட்ட மொத்த விற்பனை வரவு தொடர்பிலான மொத்த விற்பனை வரவு வரியிலிருந்து அது கழிக்கப்பட்ட பின்னர், (1) ஆம் உட்பிரிவின் ஏற்பாடுகளுக்கு இனங்க கழிக்கப்பட்டால்தான் மொத்த விற்பனை வரவு வரியின் மீது யானது, கழிவு முதன்முதலானதாக எக்காலாண்டில் செய்யப்பட்டதோ அக்காலாண்டிலிருந்து கணிக்கப்படும் ஒவ்வோர் எட்டுக் காலாண்டுகளுக்கும் 49 ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கு அமைய, மீளனிக்கப்படுதல் வேண்டும் :

ஆயின், (1) உட்பிரிவில் குறிப்பிடு செய்யப்பட்ட எந்திரத்தொகுதி அல்லது சாதனம் இவ்வுட்பிரிவில் குறிப்பிடு செய்யப்பட்ட ஒவ்வொர் எட்டுக் காலாண்டு களிலும் (1) ஆம் உட்பிரிவில் குறிப்பிடு செய்யப்பட்ட உற்பத்தித் தொழிலில் பயன்படுத்தப்பட்டிருந்தாலே யொழிய, மீளனிப்பு எதுவும் செய்யப்படுதல் ஆகாது”.

7. முதன்மைச் சட்டவாக்கத்தின் 5 ஆம் பிரிவுக்கு, இச்சட்டத்தின் 2 ஆம் பிரிவினால் செய்யப்பட்ட திருத்தமானது, எல்லா நோக்கங்களுக்காகவும், 1993 பெப்புருவரி 1 ஆம் தேதியன்று நடைமுறைக்கு வந்துவிட்டதாகக் கருதப்படுதல் வேண்டுமென்பதுடன், அவ்வாறோ—

(அ) 1993 பெப்புருவரி 1 ஆம் தேதியன்று தொடக்கி இச்சட்டம் தொடங்கும் தேதியன்று முடிவடையும் காலப்பகுதியின்போது, ஓர் இறக்குமதியாளரிடமிருந்து இச்சட்டத்தின் 2 ஆம் பிரிவி அல் திருத்தப்பட்டவாருன் முதன்மைச் சட்டவாக்கத்தின் 5 ஆம் பிரிவுக்கிணங்கக் கணிப்பிடப்பட்ட மொத்த விற்பனையின் மீது சேகரிக்கப்பட்ட ஏதேனும் மொத்த விற்பனை வரவு யரியானது வலிதுடையதாக அறிவிடப்பட்டிருக்கின்றிருக்கின்றதனாலும் சேகரிக்கப்பட்டிருக்கின்றதெனவும் அறிவிடப்பட வேண்டியதெனவும் சேகரிக்கப்பட வேண்டியதெனவும் கருதப்படுதல் வேண்டும்;

சட்ட
காலத்தை
உள்ளடக்கம்
பயன்.

(அ) இச்சட்டத்தின் 2 ஆம் பிரிவிலுள் திருத்தப்பட்டவரூன் முதன் மைச் சட்டவாக்கத்தின் 5 ஆம் பிரிவுக்கிணங்க இறக்குமதியாளர் ரொருவரால் செலுத்தப்பட்டற்பாலதான் அவரது மொத்த விற்பனை மீதான மொத்த விற்பனை வரியாளனது, விடுயத்துக்கேற் ரூற்போன்று அத்தகைய மொத்த விற்பனை வரவு வரி அல்லது அந்தகைய மொத்த விற்பனை வரவு வரிக்கும் இயைபாள காலாண்டிற்கு அத்தகைய இறக்குமதியாளரால் செலுத்தப்பட்ட மொத்த விற்பனை வரவு வரிக்குமிடையிலான வித்தியாசம் இச்சட்டம் தொடங்கும் தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள்ளாகச் செலுத்தப்பட்டிருப்பின், தவணை தவறியதாகக் கருதப்படுதலா காது.

8. இச்சட்டத்தின் சிங்கள உரைக்கும், தமிழ் உரைக்குமிடையே ஏதேனும் ஒவ்வாணம் ஏற்படும் பட்சத்தில், சிங்கள உரையே மேலோங்கி நிற்றல் வேண்டும்.

ஒவ்வாணம்
ஏற்படும்
பட்சத்தில்
சிங்கள²
உரை
மேலோங்கி
நிற்றல்.

பாரானுமன்றத்தில் சட்டமுனிகளினதும் எட்டங்களினதும் தயிழ்ப் பிரதிகளின் வகுடர்த் தீர்த்தங்கள் (உணர்வு) மூலம் 1,387 ; (வெளிநாடு) மூலம் 1,859 ; ஒவ்வொராண்டும் திடீஸ்பர் மதம் 15 ஆறு தேதிக்குமுன் எதிர்வரும் ஆண்டுக்கான சுற்றசப்பணம் அத்தியட்சி, அரசாங்க வெளியிட்டதுவை கம், 355, பெஞ்சாபோக மாவட்டத், கொழும்பு 7 எண் விசுவந்தின்கு அனுப்பியது கேள்வும்.